



www.mailofislam.com

இஸ்லாமிய வரலாறு

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா



அன்னை ஆயிஷா ரலியல்லாஹு
அன்ஹா அவர்களின் புனித
அடக்கஸ்தலம் - ஜன்னத்துல் பகீஃ, மதீனா

ஹஸ்ரத் ஸவ்தா
(ரலியல்லாஹு அன்ஹா)
அவர்களுக்குப் பின்
ஹஸ்ரத் ஆயிஷா
(ரலியல்லாஹு அன்ஹா)
அவர்களை கண்மணி
நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்
அன்னவர்கள் மணம்
புரிந்தார்கள்.

இவர்களுக்கு 'ஸித்தீக்கா'
'அல்ஹுமைறா' என்பவை
சிறப்புப் பெயர்கள். 'உம்மு

அப்துல்லாஹ்' என்பது புனைப்பெயர். இவர்கள் அபூபக்கர்
ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சிறிய குமாரி.
அவர்களின் அன்னை ஸைனப் என்பவராவார்கள்.
நபித்துவத்துக்கு நான்கு ஆண்டுகளின் பின்னரே இவர்கள்
பிறந்தார்கள். தகப்பனார் அதற்கு முன்னரே இஸ்லாத்தின்

ஜோதியில் இருந்தமையால் குமாரியவர்களும் இணைவைத்தலை அறியாத பூரண முஸ்லிமாகவே இருந்தனர். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மனைவிமார்களிலெல்லாம் கன்னிப் பெண்ணாய் அமைந்த பெருமை ஹஸ்ரத் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) வுக்கே உரியது. நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு திருமணமாகும் போது ஹஸ்ரத் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) வுக்கு வயது ஆறு. திருமணம் மக்காவில் நிகழ்ந்தது. ஆனால், அவர்களுக்கு வயது ஒன்பதான பின்னர், ஹிஜ்ரத்தின் பின் மதீனாவிலேயே திருமண சடங்கு நிறைவேறியது. இவர்களுக்கு மஹராக 500 திர்ஹம் நியமிக்கப்பட்டது.

இவர்களின் திருமணத்தால் சில சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டன. சகோதரரைப்போல் ஒருவருடன் பழகிவரும் மற்றொருவரின் குமாரியை விவாகம் செய்வது முறையல்ல என்று அன்றைய காலத்தில் மக்கள் கருதினார்கள். அடுத்து ஷவ்வால் மாதம் விவாகம் செய்தல் விலக்கப்பட்ட காரியமென நினைத்திருந்தார்கள். இவ்விரண்டு தப்பெண்ணங்களும் இத்திருமணத்தால் ஒழிந்தன.

பொது விஷயங்களிலும், ஹஸ்ரத் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) ஈடுபட்டிருந்து சேவை புரிந்திருக்கிறார்கள். உஹுது யுத்தத்தில் காயமானோருக்கு தண்ணீர் கொண்டு வந்து புகட்டிக் கொண்டிருந்தார்கள். ஜமல் யுத்தத்தில் கலந்து கொண்டது பெரும் குற்றமென எண்ணிச் சதா கண்ணீர் விட்டழுவார்கள். இதையிட்டு 'இருபது ஆண்டுகளுக்கு முன்னையே நான் இல்லாதிருந்தால் நன்றாயிருந்திருக்குமே' எனப் புலம்புவார்கள்.

இதை எண்ணியே ஹஸ்ரத் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் வபாத்தாகும்போது “நான் மறைந்ததும் எனது பிரேதத்தை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அடக்கஸ்தலத்துடன் சேர்த்து அடக்க வேண்டாம். ஆனால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் இதர மனைவியர் அடக்கப்பட்டிருக்கும் ‘ஜன்னத்துல் பக்கீ:’ எனும் ஸ்தலத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும். ஏனெனில் நான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்குப் பின் ஜமல் யுத்தத்தில் கலந்து கொண்ட ஓர் குற்றம் செய்திருக்கிறேன்” என்றார்கள்.

ஹஸ்ரத் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அழகிய வசீகர தோற்றமுடையவர்கள். ரோஜாவைப்போல் செந்நிறங் கலந்த வெண்மை நிறமுடையவர்கள். கல்வி ஞானப் பெருக்கால் இதர மனைவிமார்களை விடவும், சில குறிப்பிட்ட தோழர்களை விடவும் மேம்பட்டவர்கள். ஸஹாபாக்கள் கொண்டு வரும் சங்கடமான பிரச்சினைகளை எல்லாம் ஆதாரங்கள் காட்டித் தீர்த்து வைப்பார்கள். கலீபாக்களான அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் காலங்களில் மார்க்கத் தீர்ப்பெனும் ‘பத்வா’ அளித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களினின்று சுமார் 2210 ஹதீஸ்கள் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமிய தத்துவ சாஸ்திரம், இரகசிய ஞானம், சரித்திரம், வைத்தியம் சம்பந்தமான அனேக பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திருக்கிறார்கள். கல்வியிலும் பாண்டித்தியம் பெற்றவர்கள். அனேக கவிகள் கவியரங்கேற்ற இவர்களிடம் வருவார்கள். அரசியல் ஞானமும், நிறையப் பெற்றவர்கள். ஜமல் யுத்தத்தின்போது புரட்சியையும்

கலகத்தையும் விரும்பவில்லை என்றும் அவற்றை ஒழித்துவிட வேண்டுமென்றே தாங்கள் வந்தார்களென்றும், நிகழ்த்திய பிரசங்கம் மிகவும் உற்சாகத்தை அளிக்கக் கூடியதாகவும், உருசிகரமாகவும், மிக வேகமானதாகவுமிருந்தது. தைரியமும் வீரமும் நிறைந்திருந்ததுடன் பொறுமையுடையோராயிருந்தனர். அதுமட்டுமன்றி பெரும் தர்மசாலியாகவும் விளங்கினார்கள். ஒருமுறை முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) அனுப்பிய ஒரு லட்சம் திர்ஹும்களை அன்று மாலையாகுமுன் முழுதையும் தருமம் செய்து விட்டார்கள். இந்நாயகியின் மடியில் சாய்ந்தவர்களாகவே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வபாத்தானார்கள். மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் இறுதி வேளையில் பல் துலக்கும் ஒரு குச்சியை ஹஸ்ரத் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் தங்கள் பற்களினால் கடித்து மிருதுவாக்கிக் கொடுத்தார்கள். அதனால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சுகத்துடனிருப்பவர்களே போன்று தானாகவே பல் துலக்கிக் கொண்டார்கள். இதனால் “கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் இறுதி வேளையில் எனது எச்சில் அவர்களின் நாவில் பட்டதானது எனக்கு அளவிலா சிறப்பை அளிக்கிறது” என்று கூறிக் கொள்வார்கள்.

இவர்கள் ஹிஜ்ரி 58 ஆம் ஆண்டு ரமழான் மாதம் முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) வின் கிலாபத்தின் இறுதி காலத்தில் தங்கள் 67 ஆம் வயதில் இறையடி சேர்ந்தார்கள்.



மேலும் பல இஸ்லாமிய பெரியார்களின் சரிதைகளை, எங்கள் இணையத்தளத்தில் வாசியுங்கள்:

www.mailofislam.com